

## வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனை அறிக்கை

இணைந்து வழங்குபவர்கள்

பிராந்திய வானிலை மையம் சென்னை - இந்திய வானிலைத் துறை  
ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும்  
ம. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்



மாவட்டம் :	<b>மதுரை</b>	காலம் :	<b>17/08/2017</b>	முதல்	<b>21/08/2017</b>
அறிக்கை எண் :	<b>065 / 2017</b>	வெளியீட்டு நாள் :			<b>16/08/2017</b>

கடந்த கால வானிலை	<b>11/08/2017</b>	முதல்	<b>15/08/2017</b>	வரை
<b>காரணிகள்</b>				<b>கடந்த கால வானிலை</b>
மழை (மி.மீ)				58.8
அதிக பட்ச வெப்பநிலை (செ)				33-36
குறைந்த பட்ச வெப்பநிலை (செ)				21-25
மேக மூட்டம்				6-8
ஈரப்பதம் (சதவீதம்)				50-93
காற்றின் வேகம்(கி.மீ. / மணி)				3-20

எதிர்பார்க்கப்படும் வானிலை (**21-08-2017 8.30 மணி வரை**)

காரணிகள்	<b>17-08-2017</b>	<b>18-08-2017</b>	<b>19-08-2017</b>	<b>20-08-2017</b>	<b>21-08-2017</b>
	வியாழன்	வெள்ளி	சனி	ஞாயிறு	திங்கள்
மழை (மி.மீ)	5	3	3	1	5
அதிக பட்ச வெப்பநிலை (செ)	33	34	34	34	35
குறைந்த பட்ச வெப்பநிலை (செ)	23	24	24	24	23
மேக மூட்டம்	7	6	5	5	4
அதிக பட்ச ஈரப்பதம் (சதவீதம்)	85	80	80	75	75
குறைந்த பட்ச ஈரப்பதம் (சதவீதம்)	60	55	55	50	50
காற்றின் வேகம் (கி.மீ/மணி )	4	5	6	6	4
காற்றின் திசை	தெற்கு	தெற்கு	மேற்கு	மேற்கு	மேற்கு

### குறுஞ்செய்தி

அடுத்த 5 நாட்களுக்கு ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்பு. வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். மணிக்கு 4 முதல் 6 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

### எதிர்பார்க்கப்படும் வானிலைக்கேந்த வேளாண் ஆலோசனைகள்

**முக்கிய பயிர்கள் : நெல், சோளம்**

தற்போது நிலவும் பருவாிலையில் நெல்லில் இலைப்பேன் தாக்குதல் பரவலாக தென்படுகின்றது.இவை இளம் இலைகளை கரண்டி சார்வை உறிஞ்சுக்கிழத்துதாகக்கப்பட்ட இளம் நாற்றுக்களில் மஞ்சள் அல்லது வெள்ளை நிற வரிகள் காணப்படும்.தாக்கப்பட்ட இலைகளின் நிறி சுருண்டு இறுதியில் வாடவிடும்.நாற்றுங்கால் மற்றும் நடவு வயலில் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.இதனைக்கட்டுப்படுத்த பூச்சி தாக்கப்பட்ட பயிர்களை 1-2 நாட்கள் இடைவெளி விட்டு நீரில் மூழ்கச் செய்ய வேண்டும்.நாற்றுக்களின் மேல் ஈரத்துணியை போட்டு இழுக்க வேண்டும்.உள்ளங்கையை நீரால் நன்றைத்து, பின் நாற்றுங்காலில் 12 இடங்களில் பயிரிச் செடிகளின் மேல் ஈரத்துணியை கொண்டு செல்ல வேண்டும். 12 முறைகளில் செடிப்பேனின் தொகை 60 எண்ணிக்கையைக் கடந்துவிட்டால் (அ) 10 சதவீத நாற்றுக்களில் முதல் மற்றும் இரண்டாம் இலைகளின் பாதிப்பரப்பு சுருண்டு காணப்படும். மேலும் நாற்றுங்காலில் 50 மி.லி பாஸ்போடிடான் 40 எல்.எல் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

தற்போது நிலவும் குழிலையில் சோளப்பயிர் சாகுபடியில் விதைநேர்த்தி செய்வது முக்கியமானதாகும். சோள விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பண்டாசிம் அல்லது கேப்டான் அல்லது திரம் கொண்டு விதை நேரத்திற்கு செய்ய வேண்டும்.மேலும் நாற்றாங்காலில் விதைப்பதற்கு முன் 1 எக்டருக்கு 3 பொட்டலம் அசோல்ஸபைரில்லம் (600 கிராம்) மற்றும் 3 பொட்டலம் பாஸ்போடேபெக்ஷியா (600 கிராம்) அல்லது 6 பொட்டலம் அசோபாஸ் (1200 கிராம்) கலந்து விதைநேர்த்தி செய்யவேண்டும்.

தற்போது நிலவும் பருவாிலையில் ஆடுகளை தாக்கும் துள்ளுமாரி நோய் பரவலாக தென்படுகின்றது. எல்லா வயது ஆடுகளையும் பாதிக்கும். ஆனால் இளம் வயது ஆடுகளே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. மழைக்குப்பின் புதிதாக முனைத்து பக்கமையான புல்வெளியில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளுக்கு இந்நோய் ஏற்படும்.இறுப்பதற்கு முன் வலிப்பு ஏற்பட்டு துள்ளி விழும். இந்நோயிலிருந்து ஆடுகளை பாதுகாக்க குரிய உதயத்திற்குப் பின் ஆடுகளை 1 மணி நேரம் கழித்து மேய்ச்சலுக்கு அனுப்பவேண்டும். பருவமழைக்கு முன் தடுப்புச் சோடுதல் அவசியம்.